

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...32.

கற்பகம் திரைப் படத்தில் ஐந்து பாடல்கள்..ஐந்து பாடல்களின் வரிகளின் வேந்தர் வாலி அவர்கள்..ஐந்து குரலுக்கும் ஏகபோக உரிமை இசை அரசிக்கே...

...அத்தை பாடும் தாலாட்டு.....எல்லோரையும் போல் அவரை வாலிபக் கவிஞர் என்று கொச்சைப் படுத்த விருப்பமில்லை....அற்புதமான கவிதை வரிகளைத் தந்து நம்மை பரவசப்படுத்திய...படுத்திக் கொண்டிருக்கும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இன்று அவருடைய வரிகளில்,சுசீலாம்மா ஏக போக ராஜ்ஜியம் நடத்திய கற்பகம் படத்தில் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் ஒரு உயர்ந்த உள்ளத்தின் தாலாட்டுப் பாடல்.....மென்மை,மேன்மை,இனிமை,எல்லா மையையையும் கொண்ட பெண்மைப் பாடல்

.அண்ணன் மகளைத் தன மகளாக தாலாட்டும் ஒரு அத்தையின் தாலாட்டு....அத்தை மடி மெத்தையடி.....ஆடும் வரை ஆடி விட்டு அல்லிவிழி மூடம்மா.....முழு சுதந்திரம்....குழந்தைக்கு.....தாராளமாய் அன்பை வாரி வழங்குகிறாள்...இலக்கிய நயம் மிகுந்த பாடல்...மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி.....காண்பதற்கே அரியது மூன்றாம்பிறை.....அதைப் பிடித்து அதில் தொட்டில் கட்டி.....முல்லை,மல்லிகை எல்லாம் வாரி இறைத்து மெத்தை கட்டி.....தேன் குயில் கூட்டம் பண்பாடும்.....இங்கே ஒரே குயில் குரல் அந்த மொத்த கூட்டத்தின் இனிமையையும் சேர்த்து பாடுகிறது.....அதைக் கேட்டு அந்த மான்குட்டி....மழலையை இதைவிட அழகாக சொல்ல முடியுமா?மான்குட்டி.....கேட்டு கண்மூடும்.....இந்த..மான்குட்டி.....அதில்தான் என்ன ஒரு தாய்மை...இனிமை...."வேறோர் தெய்வத்தைப் போற்றவில்லை...வேறோர் தீபத்தை ஏற்றவில்லை...அன்றோர்

கோவிலை ஆக்கி வைத்தேன்....அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்....

."இந்த நாலு வரிகள் போதும் வாலிக்கு.....இந்த ஜன்மம் கடைத்தேற....குழந்தையும் தெய்வமும் ஒன்று....பரிபூரணமாக அந்தக் குழந்தையிடம் தன்னை ஒப்புக்கொடுத்து அம்பிகையாகவே பார்க்கிறாள்.....என்ன தவம் செய்தனை....எங்கும் நிறை பரப்ரும்மம் அம்மா என்றழைக்க....யசோதையின் அன்புக்கு இணையல்லவா இவள் அன்பு.....இந்தப் பாடல் முழுவதுமே சுசீலாம்மா ஒரு அர்ப்பணிப்பாகப் பாடி இருப்பார்கள்...எத்தனை முறை கேட்டாலும் ஒரு உணர்ச்சிப் பிரவாகம் ஊறுகிற பாடல்.....வரிகள்,இசை,காட்சி,கரு.....எல்லாவற்றையும் உள்வாங்கி ஒரு பாசப் பந்தல் போட்டிருக்கும் சுசீலாம்மவையும்.....இந்தப் பாடலையும் மறக்கமுடியுமா.....இதோ

உங்களுள்

<https://www.youtube.com/watch?v=MkNptelLpV0&>

Karpagam - Athaimadi Methaiyadi song

Karpagam - Athaimadi Methaiyadi song Gemini Ganesan is a benevolent small time farmer. Muthuraman and K.R.Vijaya are the children of S.V.Ranga Rao, a rich la...

YOUTUBE.COM

UnlikeUnlike · · Share · 3512

- You, Rajeshkumar Venkatasubramanian, Aravind Karthik, Boston Ganesh and 31 others like this.

• **Senthil Kumar** These lines are profoundly meaningful!ungaladhu paadal vimarsanangalai oru puthagamaaha thohutthu vazhangungal..adhu andha kavignarukkana mariyadhai aahum!

October 3 at 8:32am · Like · 2

Visali Sriram thank you sir
October 3 at 10:24am · Like

• **Susi Priya** Nice mam... Inimaiyana padal.. Ayiram murai ketalum salikamal meendum meendum ketka thonakoodiya oru padal... Thanks mam.
October 3 at 10:28am · Like · 2

• **Boston Ganesh** THE LULLABY STARTS WITH A SOFT BONGOS.....IT GOES ON.....
October 3 at 11:36am · Like · 2

• **Rajeswari Narayanan** Veror kuralai ketpadhilai,veror kuralai yerpadhilai,andror kovilai aakivaithom,ambigayai unnai thooki vaithom,adhil ambigayai unnai thookivai thom,.....m..annai madi methayadi.....
October 3 at 4:47pm · Like · 3

• **Ramamurthy Subbayan** தாலாட்டு பாடல்கள் என்றாலே..முதலில் நினைவில் வருவது சுசீலாம்மா தான்!.....அத்தனையும் முத்துக்கள்..!
October 3 at 6:06pm · Like · 2

• **Thenmozhi Arul** எவ்வளவு இனிமையானப்பாடல்! இந்தப்பாடல் வரிகள் நமக்கு உணர்த்தும் உறவுகளின் ஆழம். சகோதரனின் குழந்தைக்கு அதைப் பாடும் தாலாட்டுப் பாடல். இன்று எங்கோ போய் கொண்டிருக்கிறோம் நாம். தன் குழந்தைக்கே தாலாட்டி, சோறூட்டி, தூங்க வைக்க நேரமில்லாமல் போய் விட்டது.
October 3 at 6:11pm · Like · 1

• **Murali Srini** Once again a very good p. Suseela song. As usual your description of the song is very nice.
October 3 at 9:43pm · Like · 1

• **Srikanth Orn** அருமையான பாடல்கள்.....அதற்கு முத்தாய்ப்பாக உங்கள் பதிவுரையும்....
October 4 at 12:05am · Edited · Like

• **Nesan Ravi** Chezhumaiyaana paadal.
October 4 at 12:15am · Like

Sridharan Sundarachariar Another beautiful lullaby by PS amma.. Just listen to this song in night..wow.....will not need anything but only Amma's.."aari..." is enough to take a heavenly experience and good sleep...for sure.. Thanks a lot..

October 4 at 10:40am · [Like](#) · [2](#)

- **Meenal Tamilselvan** athaiyin thaalattu.

October 6 at 9:52am · [Like](#)